

நீங்கள் முந்தைய தலைமுறையை விட நீண்டகாலம் வாழப் போகிறீர்கள்!!! நீண்டதொரு ரிட்டையர்மெண்ட்டுக்கு திட்டமிட்டுவிட்டீர்களா?

ஏன் ரிட்டையர்மெண்ட்டு பிளானிங்?

- ஏனென்றால் உங்களுடைய இந்த செகண்ட் இன்னிங்ஸ் வாழ்க்கையில் மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகமாகப் போகின்றன!
- ஏனென்றால், உங்களுடைய குழந்தைகளின் நிதியை நீங்கள் சுரண்டி எடுத்துவிட முடியாது!
- ஏனென்றால், உங்களுடைய ரிட்டையர்மெண்ட்டு நீங்கள் கடினமாக உழைத்ததற்கான பரிசாக இருக்க வேண்டும்; தண்டனையாக அல்ல என நீங்கள் விரும்புகிறீர்கள்!
- ஏனென்றால், உங்களுடைய ரிட்டையர்மெண்ட்டுடன் உங்களுடைய ஆசைகள் முடிந்துவிட நீங்கள் விரும்புவதில்லை, ஆனால் புதிய ஆசைகள் முளைவிடுகின்றன!

ரிட்டையர்மெண்ட்டு பிளானிங் என்றால் என்ன?

- சுலபமாகச் சொன்னால், ரிட்டையர்மெண்ட்டு பிளானிங் என்றால், சம்பாதிக்கும் வாழ்க்கை முடிந்த பின்னர் வாழவேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்ய திட்டமிடுவதாகும்.
- புத்திசாலித்தனமான ரிட்டையர்மெண்ட்டு பிளானிங் செய்ய பாதுகாப்பான, உறுதியான, ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்ட போஸ்ட் ரிட்டையர்மெண்ட்டு ஃபண்ட் தேவை. அது உங்களுடைய மற்றும் உங்களுடைய அன்பிற்குரியவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

பதற்றம் இல்லாத ஓய்வுக் காலத்துக்காக
உங்களுக்குத் தேவை நிதித் திட்டமிடல்.

சிந்தியுங்கள் நேஷனல் பென்ஷன் ஸிஸ்டம் (NPS)



உங்களுக்கு அருகில் உள்ள POP-SP
பற்றி அறிய அழையுங்கள் கட்டணமில்லா எண்

1800 110 708

OR

SMS

NPS to 56677*

*ஸ்டாண்டர்டு கட்டணத்திற்கு உட்பட்டது

NPS பற்றி மேலும் அறியவும் POP-SP பட்டியலைப்
பார்க்கவும் வருகை தருக
PFRDA வலைதளம்

www.pfrda.org.in

NPS என்றால் என்ன?

மிகவும் திறமையான, தொழில்நுட்ப முறைப்படி இயங்கக்கூடிய முறை. இதில் இன்று நீங்கள் சேமிக்கும் சிறுதொகை உங்களுடைய வாழ்க்கையின் செகண்ட் இன்னிங்சில் தேவைப்படும் நிதியை உருவாக்க உதவுகிறது.

ஏன் NPS?

- குறைவான செலவிலான பாலிசி
- தனிநபர்களுக்கும், ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை
- கவர்ச்சிகரமான மார்க்கெட்டுடன் தொடர்புடைய ஆதாயங்கள்
- பாதுகாப்பானது, உறுதியானது, எளிதில் மாற்றக்கூடியது.
- அனுபவம் மிக்க பென்ஷன் ஃபண்ட் நிறுவனத்தினால் தொழில்முறைப்படி நிர்வகிக்கப்படுவது.
- இதை ஒழுங்குபடுத்துவது நாடாளுமன்றச் சட்டத்தினால் அமைக்கப்பட்ட PFRDA.

யார் சேரலாம்?

நீங்கள் சேரலாம்-அதற்கு நீங்கள் பின்வரும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும்:

- இந்தியக் குடிமகன்; வசிப்பவர் அல்லது வசிக்காதவர்
- வயது; சேரும் தேதியில் 18 முதல் 60 வயது
- சம்பளம் பெறுகிறவர் அல்லது சுயதொழில் செய்வோர்

நான் NPS அக்கவுண்ட் எங்கு திறக்கலாம்?
PFRDA அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு பாயிண்ட்டில் ஆஃப் பிரசன்ஸ்- சர்வீஸ் புரவையர் (POP-SP).

A Public awareness initiative
on old-age income security



पेंशन निधि विनियामक और विकास प्राधिकरण
Pension Fund Regulatory and Development Authority



एक कदम स्वच्छता की ओर